



வீட்டில் சக்திப்பாவனை 20% வெட்டுவது – நீங்கள் ஆரம்பிப்பதற்கான யோசனைகள்
உன்னதமான ஆரோக்கியத்திற்கும் அதிசுத்தமான சுற்றாடலுக்குமாக



416.338.7600 toronto.ca/health

 **TORONTO** Public Health

வீட்டில் சக்திப்பாவனையை சுருக்குவதற்கான யோசனைகள்

- வெப்பச் சீர்நிலைக்கருவியை (வெப்பமாக்க) பகலில் 1°C மற்றும் / அல்லது இரவில் 2°C அளவிலும் வைக்கவும்: வெப்பச் சீர்நிலைக்கருவியை (குளிர்மையூட்ட) பகலில் 1°C மற்றும் / அல்லது இரவில் 2°C அளவிலும் வைக்கவும்.
- வெப்பத்தை வைத்திருப்பதற்கு (குளிர்காலத்தில்), இரவில் ஜன்னல் படுதாக்களை மூடியும் வெயில் உள்ள பகல் நேரத்தில் திறந்தும்: குளிர்மையான காற்றை (கோடை காலத்தில்) வெயில் உள்ள பகல் நேரத்தில் ஜன்னல் படுதாக்களை மூடியும் வைத்திருக்க வேண்டும்.
- உங்கள் உலை (furnace) வடிகட்டியை ஒழுங்காக சுத்திகரிக்கவும் அல்லது வேறொன்றை வைக்கவும் (உ.ம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை)
- ஒவ்வொரு தடவையும் உடைகளை சலவை செய்யும் போது வெந்நீருக்குப் பதிலாக தண்ணீரையே உபயோகிக்கவும்.
- உலர்த்தும் சுழற்சியை அரைவாசியாக குறைக்கவும் (உங்கள் உடைகளை தொங்கவிடுவது அல்லது உலர்த்தியை நிரப்புவதன் மூலம்)
- உங்கள் உலை (furnace) அல்லது காற்றுச் சீராக்கி (air conditioner) பிரயோகத்திலிருக்கும் போது பாவனையிலில்லாத காற்றுத் துவாரங்களையும் கதவுகளையும் மூடி வைக்கவும்.
- உங்கள் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறமுள்ள கம்பிச்சுருளில் படிந்துள்ள தூசியை துடைத்துவிடுங்கள்
- உங்கள் கோப்பை கழுவும் சாதனத்தை (dishwasher) நிறைந்தால் மட்டும் உபயோகியுங்கள்; சக்தி சேமிக்கும் அல்லது இலேசான கழுவல் சுழற்சியை (light wash cycle) உபயோகியுங்கள்; காற்றுலர்த்தியை தெரிவு செய்யவும்
- விளக்குகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் ஒளித்தட்டுக் கருவிகள் (DVDs) முதலியன உபயோகத்தில் இல்லாதபோது அணத்துவிடவும்; “மாயத்தேவை” அல்லது “அவசரத்தேவை” போன்ற மின்சக்தி உபயோகத்தை சுருக்குவதற்கு மின் உபகரணங்களை ஒரு மின்னடக்கித் தண்டில் (power bar) இணைத்து விடவும்.
- உங்கள் நியமதரமான மின்குமிழ்களிற்கு பதிலாக சக்திச் செயற்றிறன் கொண்ட மின்குமிழ்களை போட்டுவிடுங்கள்

Get your free copy of the 20/20 Planner to learn more
about how you can reduce your energy use at home and on the road by 20%
www.toronto.ca/health/2020 or 416-392-2020

